



ලංකානු පිටුවේ ගැසට් පත්‍රය

අංක 10,978—1956 ඔක්තෝබර් 5 වැනි සිකුරාදා

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1337	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North Western Province	—
Northern Province	—	North Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North Central Province	—	Land Acquisition Notices	1340
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	1347
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	—
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries for Hire or Reward, &c

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 280 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 10,798 of May 20, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ellakkattuwa within the U C limits of Anuradhapura Town in Nuwaragam Palata West of the Anuradhapura District in the North Central Province and described as lots 1, 1½, 2, 3, 4, 6, 7, 9, 10, 14, 15, 20, 21, 22, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37½, 38, 38½, 39, 40, 41, 42, 43, 44, 45, 47½, 47¾, 52, 53, 54, 55, 56½, 60½, 60¾, 61, 64, 65, 70, 71, 73, 81, 82, 87, 91, 92, 96, 97, 98, 99, 102, 103, 104, 105, 105½, 107, 108½, 109, 110, 111, 115, 116, 117, 119, 122, 123, 124½, 128, 129, 130 and 133 in block survey village plan No 1,399 (vide Settlement Notice No 3,047)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order at the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty ninth day of August, 1956

M W F ABAYAKOON,
Settlement Officer

SCHEDULE

Sub Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
1½	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	6 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—

1337—J N B 58700—890 (9/56)

Lot No	Sub divisional Dot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
4		0	0	4		5 (1)	The Crown				
6		0	0	30		5 (1)	The Crown				
7		0	2	39		5 (1)	The Crown				
9		0	0	30		5 (1)	The Crown				
10		0	1	7		5 (1)	The Crown				
14		0	1	38		5 (1)	The Crown				
15		0	3	7		5 (1)	The Crown				
20		0	0	3		5 (1)	The Crown				
21		0	0	4		5 (1)	The Crown				
22		0	0	1		5 (1)	The Crown				
25		0	0	5		5 (1)	The Crown				
26		0	0	7		5 (1)	The Crown				
27		0	0	13		5 (1)	The Crown				
28		0	3	29		5 (1)	The Crown				
29		0	0	18		5 (1)	The Crown				
30		0	0	30		5 (1)	The Crown				
31		0	1	20		5 (1)	The Crown				
32		0	0	2		5 (1)	The Crown				
33		0	0	25		5 (1)	The Crown				
34		0	0	36		5 (1)	The Crown				
35		0	0	10		5 (1)	The Crown				
36		0	0	32		5 (1)	The Crown				
37		1	3	23		5 (1)	The Crown				
37½		0	1	30		5 (1)	The Crown				
38		0	3	13		5 (1)	The Crown				
38½		0	0	37		5 (1)	The Crown				
39		1	0	10		5 (1)	The Crown				
40		0	0	31		5 (1)	The Crown				
41		0	1	6		5 (1)	The Crown				
42		0	3	22		5 (1)	The Crown				
43		0	0	5		5 (1)	The Crown				
44		0	0	1		5 (1)	The Crown				
45		1	0	26		5 (1)	The Crown				
47½		0	0	2		5 (1)	The Crown				
47¾		0	0	1		5 (1)	The Crown				
52		0	0	1		5 (1)	The Crown				
53		4	0	14		5 (1)	The Crown				
54		0	0	1		5 (1)	The Crown				
55		0	0	2		5 (1)	The Crown				
56½		0	0	1		5 (1)	The Crown				
60½		0	0	7		5 (1)	The Crown				
60¾		0	0	1		5 (1)	The Crown				
61		1	2	4		5 (1)	The Crown				
64		2	1	27		5 (1)	The Crown				
65		1	1	36		5 (1)	The Crown				
70		12	2	29		5 (1)	The Crown				
71		4	3	20		5 (1)	The Crown				
73		0	2	17		5 (1)	The Crown				
81		3	1	8		5 (1)	The Crown				
82		2	1	6		5 (1)	The Crown				
87		0	0	3		5 (1)	The Crown				
91		0	0	1		5 (1)	The Crown				
92		0	0	1		5 (1)	The Crown				
96		0	0	3		5 (1)	The Crown				
97		0	0	5		5 (1)	The Crown				
98		0	0	6		5 (1)	The Crown				
99		0	0	1		5 (1)	The Crown				
102		0	0	8		5 (1)	The Crown				
103		0	0	8		5 (1)	The Crown				
104		0	0	8		5 (1)	The Crown				
105		0	0	13		5 (1)	The Crown				
105½		0	0	1		5 (1)	The Crown				
107		0	0	5		5 (1)	The Crown				
108½		0	0	2		5 (1)	The Crown				
109		0	0	22		5 (1)	The Crown				
110		0	0	4		5 (1)	The Crown				
111		0	0	38		5 (1)	The Crown				
115		0	0	20		5 (1)	The Crown				
116		0	1	1		5 (1)	The Crown				
117		0	0	1		5 (1)	The Crown				
119		0	0	2		5 (1)	The Crown				
122		1	2	33		5 (1)	The Crown				
123		0	0	1		5 (1)	The Crown				
124½		0	0	2		5 (1)	The Crown				
128		1	3	31		5 (1)	The Crown				
129		0	0	32		5 (1)	The Crown				
130		0	0	3		5 (1)	The Crown				
133		0	0	26		5 (1)	The Crown				

LAND SETTLEMENT ORDINANCE

Certificate.

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 17th day of September, 1956

D R L BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 281(Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 10,776 of March 11, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Dunumandalewa in the Udhyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 92½, 93, 94, 95, 96, 97, 98 and 99, in block survey village plan No. 1,409 (vide Settlement Notice No 3,031)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty eighth day of August, 1956

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	67 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	19 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	24 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	6 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	9 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	2 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	1 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	1 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	2 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	6 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	77 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	25 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	5 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	8 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	10 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	2 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	42 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	2 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	1 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	1 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	16 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	1 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	1 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	10 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	2 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	28 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
61	—	0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	2 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	13 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	2 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
65	—	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	6 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	2 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
69	—	1 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	24 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
71	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
72	—	4 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
73	—	187 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	B	P							
74	—	5	3	25	—	5 (1)	The Crown	—	—	—	
75	—	2	1	21	—	5 (1)	The Crown	—	—	—	
76	—	0	1	19	—	5 (1)	The Crown	—	—	—	
77	—	4	0	31	—	5 (1)	The Crown	—	—	—	
78	—	0	3	11	—	5 (1)	The Crown	—	—	—	
79	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	
80	—	7	1	35	—	5 (1)	The Crown	—	—	—	
81	—	26	0	7	—	5 (d)	The Crown	—	—	—	
82	—	5	2	3	—	5 (1)	The Crown	—	—	—	
83	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
84	—	0	0	38	—	5 (1)	The Crown	—	—	—	
85	—	0	1	15	—	5 (1)	The Crown	—	—	—	
86	—	2	3	18	—	5 (1)	The Crown	—	—	—	
87	—	0	1	1	—	5 (1)	The Crown	—	—	—	
88	—	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	
90	—	0	1	39	—	5 (1)	The Crown	—	—	—	
91	—	2	1	26	—	5 (1)	The Crown	—	—	—	
92	—	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	
92½	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
93	—	4	3	15	—	5 (1)	The Crown	—	—	—	
94	—	0	3	24	—	5 (1)	The Crown	—	—	—	
95	—	206	3	25	—	5 (k)	The Crown	—	—	—	
96	—	0	2	31	—	5 (1)	The Crown	—	—	—	
97	—	15	1	16	—	5 (1)	The Crown	—	—	—	
98	—	0	1	27	—	5 (1)	The Crown	—	—	—	
99	—	16	3	32	—	5 (1)	The Crown	—	—	—	

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 17th day of September, 1956

D R L BALASURIYA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No 15 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 89 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent mentioned in column 1 of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule

Colombo, September 25, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

Column 1	The land shown as—	Column 2
F 4291/LH 369—The Government Agent, Kalutara District	Lot 3 in Preliminary Plan No A 2004	
F 4478/LH 370/15—The Government Agent, Kalutara District	Lot 14 in Preliminary Plan No A 2116	
J 1119/L 2945/C—The Government Agent, Matale District	Lots 404, 451, 480 in Supplement No 1 to Final Village Plan 31, lots 67, 93, 90, 112, in Supplement No 1 to Final Village Plan 40, and lots 38 and 40 in Supplement No 1 to Final Village Plan 68	

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 355 OF 1956

Reference No LL/A 5988/J56 L265

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 25, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized Officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Ratnapura District, or other officer authorized by him	(1) A portion, in extent approximately 438' x 33' from the land called Pitanawatta depicted as lot 10AP in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows — North by lot 10AQ in F V P 19, South by lots 10AN and 220 in F V P 19, East and West by the remaining portions of the same land	
	(2) A portion, in extent approximately 429' x 33' from the land called Balugalahena depicted as lot 10AV in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows — North and South by the remaining portions of the same land, East by Crown land (lot 200 in F V P 19), West by lot 10B in F V P 19	
	(3) A portion, in extent approximately 396' x 33' from the land called Gulana depicted as lot 10B in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows — North and South by the remaining portions of the same land, East by lot 10AV in F V P 19, West by lot 220 in F V P 19	
	(4) A portion, in extent approximately 99' x 33' from the land called Pillanwatta depicted as lot 10AQ in F V P 19, situated in Madalagama Village, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows — North by lot 10AR in F V P 19, South by lot 10AP in F V P 19, East and West by the remaining portions of the same land	

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto, or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in column IV of that Schedule

Colombo, September 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

Column I Reference No	Column II Order No 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
LWBY 11/J 54 L 372 (VE)	356	The Government Agent, Badulla District	Lots 17, 18, 19 and 20 in Supplement No 4 to Final Village Plan 81
LD 4899/J 55 E 479	357	The Government Agent, Kandy District	Lots 1 and 2 in Preliminary Plan A 1873
LH/B 24/J/E/477	358	The Government Agent, Kalutara District	Lots 1, 2, 3, 4, 5 and 6 in Preliminary Plan A 3015
LH/A 4/J 55 E 200	359	The Government Agent, Kalutara District	Lots 122, 123 and 124 in Supplement No 5 to Final Village Plan 70
LA 3584/J 55 L 61	360	The Government Agent, Matale District	Lots 1, 2, 3 and 4 in Preliminary Plan A 2194
MA/AC/93/53-J/LG/406/53	361	The Municipal Commissioner, Colombo	Lots 2, 4, 5, 11, 12, 17, 21, 28, 30, 31, 32 and 35 in Preliminary Plan A 3803
LB 2274/J/LG/2942	362	The Government Agent, Matara District	Lots 1, 2, 3 and 6 in Preliminary Plan A 1537
LD 4841/J 55 HA 216	363	The Government Agent, Kandy District	Lots 1, 2, 5, 6 and 8 in Preliminary Plan A 2319
QA 74/J/HLG/1708	364	The Government Agent, Colombo District	Lots 1, 3, 4, 5, 7 and 8 in Preliminary Plan A 3876
QA 208/J/TW/801	365	The Government Agent, Colombo District	Lots 12, 17, 20, 28, 29, 38, 39, 41, 58, 72, 74, 75, 78 and 86 in Preliminary Plan A 3034

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 366 OF 1956

Reference No LD 4962/J 56 T 360

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 30, 1956,

C P DE SILVA,
Minister of Lands and Land Development,

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	II Description of Land
The Government Agent, Kandy District, or other officer authorized by him		A portion, in extent about 1A 1R 0 50P., out of the land called Castle reagh Estate, situated in Summerville Village, Uda Bulathgama, Kandy District, and bounded as follows — North by portion of the same land in tea, East by part of Hambantota Oya (Left Bank), South by Crown land—P P A 2,373, West by lot 3 in P P A 2,015

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, bearing assessment No 192, Nawala Road, in extent about 3½ acres, out of the land called Arosia Estate, situated at Nawala Village, Ward No 3, Welikada, within the U C limits of Kotte, Colombo District, and bounded as follows —

North by portion of the same land bearing assessment No 194 (Weaving Mill) and No 202, Nawala Road, claimed by
A H M Hussein,
East by land called Delgahawatte bearing assessment No 31 Temple Lane, claimed by M Martin,
South by Temple Lane,
West by Nawala Road

(2) A portion in extent about 6 acres, out of the land called Arosia Estate alias Welhentuduwa Kurunduwatta, bearing assessment Nos 261, 263, 265, 241, 259, 259/11 to 259/18, Nawala Road, situated at Nawala Village, Ward No 3, Welikada, within the U C limits of Kotte, Colombo District and bounded as follows —

North by the land called Delgahawatta bearing assessment Nos 275 and 277, Nawala Road, claimed by R K Samual Perera and others and Mulekumbura bearing assessment No 42, 1st Lane, claimed by R Janakiran and others,
East by Nawala Road,
South and West by 1st Lane

Ref No J/55 S 579 R/Q 111,
Colombo, July 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as Amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 18 ft by 15 ft out of the land called Kekunagahadeniya, situated in Padilyatuduwa Village, Siyano Korale West (Adikari Pattuwa) Colombo District, and bounded as follows —

North, South and East by remaining portions of the same land,
West by cart road

Ref No Q B 227/J 56 LG 169,
Colombo, August 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the land called Ratmalana Estate (T P 46,559), situated at Ratmalana North, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North, East and West by the remaining portions of the same land
South by Road (from Main Road to V C Road)

Ref No J/56 S 241, R/Q 134,
Colombo, July 12, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the land called Ayanar Veli, situated in Panankadu Village, Akkara Pattu, Batticaloa District, and bounded as follows —

North by Tillai Aru,
East by the remaining portion of the land called Ayanar Veli claimed by M Kanthaperumal and 5 others,
South by Ayanar Kulam
West by Crown land and land claimed by Murugan Sempan, land claimed by Murugan Parvathy, Panankadu Government Tamil Mixed School premises, land claimed by Pulugar Theivana, Konamalai Marimuttu and Seenvithana Santharakkuddy

Colombo, August 21, 1956
Ministry's Reference No J 56 E 87,
Batticaloa Kachcheri's Ref No LD 3282

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Galewatta, in extent about $\frac{1}{2}$ acre, bearing Assessment No 206, Main Street, situated in Ward No 2, Katugodella, in Balangoda Town, Balangoda Wasama, Kadawatta and Meda Korale, Ratnapura District, and bounded as follows —

North by land claimed by C L A Marikkar,
East and South by land claimed by M Rajendram,
West by Balangoda, Ratnapura Main Road

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

Ref No J56 AF 312,
Colombo, September 10 1956

CORRECTION

Ref No J 54 T 458/LA 2960

IN the fourth line of the Declaration under Section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, made by the Hon'ble the Minister of Lands and Land Development on May 10, 1955, and appearing at page 875 in Part III of *Ceylon Government Gazette* No 10,803 of June 3, 1955, insert the words "headman's division" immediately after the word "Village", so as to read "Sinnakunniya Village headman's division"

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No QA 275/J 56 C 63

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	F
Preliminary plan No A 4,023 Village—Egoda Uyana						
1	Lansiawatta, assessment No 286/4, Egoda Uyana Road	Coconut garden	G Wilbert Silva and his wife W J de Mel, both of Egoda Uyana	0	1	30 7
2	Lansiawatta, assessment Nos 288/2, 288/3, 288/4 and 288/6, Egoda Uyana Road	Coconut garden with 4 temporary mud houses	M Reggie Peiris (deceased), managed by the Public Trustee	1	2	23

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on November 27, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 20, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, September 28, 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No QA 176/J 54 LG 186

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	F
Preliminary plan A 4,016 Village—Borukgomuwa						
1	Kahatagahalanda	Coconut garden	D S Subasinghe of Borukgomuwa, Pallewela	0	0	10 78
2	Do	Garden	D E Subasinghe, D C Subasinghe and K A Sanchi Nona, all of Borukgomuwa	0	0	8 22
3	Do	do	do	0	0	0 27
4	Do	Coconut garden	H A Nimalasena and H A Piyadasa, Borukgomuwa	0	0	4 42
5	Do	do,	D E Subasinghe, D C Subasinghe, and K A Sanchi Nona, Borukgomuwa	0	0	5
6	Do	do	H A Nimalasena and H A Piyadasa, both of Borukgomuwa	0	0	3 70
7	Do	do	D E Subasinghe, D C Subasinghe and K A Sanchi Nona, all of Borukgomuwa	0	0	2 50

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Gampaha Resthouse, on November 21, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 14, 1956, the nature of their interest in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, September 22 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q B 208/J 55 S 433

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot No	Name of Land	Description	Preliminary plan No A 3,988	Village—Enderamulla	Name of Owner	Extent		
						A	R	P
1	Paranakandewatta	Road			W S Fernando of Negombo Road (opposite 4th mile post), Peliyagoda	0	0	8 4
2	Do	do			H D Fernando of Paranakanda, Enderamulla, Wattala	0	0	8 9
								0 0 17 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Mahara Resthouse, Kadawatta, on November 13, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 6, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, September 29, 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No R/Q 110

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot No	Name of Land	Description	Preliminary plan No S 3,969	Situation—Pita Kotte	Name of Claimant	Extent		
						A	R	P
15	Kurunduwatta and Ketakelagahawatta, part of assessment No 18, Beddegara South Road	Paddy field, owita and coconut garden contains 2 earth wells			R F Constance Perera, C A P Amarasinghe and G W Rupasinghe, all of "Golden Dawn", Police Station Road, Mirihana	4	1	0 2
16	Kurunduwatta and Ketakelagahawatta alias Ketakelagahawatta, assessment No 18/1 and part of assessment No 18, Beddegara South	Coconut garden contains a tiled and cadian mud house and an abandoned earth well			R F Constance Perera, C A P Amarasinghe and G W Rupasinghe, all of "Golden Dawn", Police Station Road, Mirihana, disputed by H Somawathie Cooray, 60, U C Quarters, Nagahamulla Road Wellampitiya, G Wilfred Silva, G Pabilis Silva, G Helena Silva, all of 149/18, Kolonnawa Road, Demata goda, G Seelawathie Silva, C/o D M Ranasinghe, Dampe Migoda, G Ruben, G Caroline, both of 114/15, Walls Lane Alutnawata, Modera, N A Simon Perera, 69, Meetotamulla, Wellampitiya, N A Podinona Perera, N A Caroline Perera both of 67, Meetotamulla, Wellampitiya, Lucy Bandara, 1103, Jambugasmulla Road, Nugegoda, Lucian Bandara and Cyril Bandara, both of Jampettah Street, Kotahena, Francisca Bandara, 63, U C Quarters, Ratnavah Road, Kolonnawa, R M Edwin Singho, R M Cicilhamy both of 11/21, Abbhaya sinharagama Road, Maradana, and W Ramanayake, Propaganda Officer, Peradeniya	3	1	11 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on November 17, 1956, at 10 45 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 5, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, September 29, 1956

U A GUNERATNE,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No QB 171/J 54 E 192

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot No	Name of Land	Description	Preliminary plan No A 3,968	Village—Hanwella Ihala	Name of Owner	Extent		
						A	R	P
1	Petikiriyawatta alias Mahayayawatta	Rubber contains 32 rubber trees 45 years and 3 coconut trees 45 years			Mrs H A Abeywardena, Layards Road, Havelock Town	0	1	15 2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Hanwella Resthouse, on November 22, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, September 29, 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No QA 212

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Ambagahawatta	Coconut garden	Sir J P Obeysekera, Maha Mudaliyar, Walauwa, Veyangoda	0	0	37 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on November 27, 1956, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 20, 1956; the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, September 28, 1956

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/B3

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose (for KI/Maha Kalupahana SM School) —

Description of the land to be acquired

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
384	Hindampolawatta and Gallyaddegodella	Garden contains coconut, jak, arecanut and rubber trees 50 years, coconut plants and rubber trees 3 years, one permanent building and one temporary building	Kalupahana Wadumestrige Arnolds namy, Maha Kalupahana, Mee gahatenna	3	2	31 6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the KI/Maha Kalupahana Sinhalese Mixed School, on November 28, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, September 29, 1956

E M D WIKRAMASINGHE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Ref No LA/C 79

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose viz, Construction of Bogahaduwa Anicut Scheme

As decided by the Honourable Minister of Lands and Land Development by his declaration No J/AL/Lt 347 of October 27, 1955, published in Government Gazette No 10,870 of December 16, 1955 —

Description of the Land to be acquired—

D R O's Division—Four Gravets V H's Division—Uluwitike Meepawala Villages—Uluwitike and Meepawala

Plan No P P A 1,626

Lot No	Name of Land	Description	Extent		
			A	R	P
1	Korapolgahapittaniya	Garden contains 2 coconut trees	0	0	8 3
2	Do	Garden contains 10 coconut trees	0	0	10 3
3	Korapolgahapittaniya and Bogahagodella	Garden contains 2 coconut trees, 1 rubber tree and paddy field	0	2	11 1
4	Bogahagodella	Paddy field	0	0	5 4
5	Korapolgahapittaniya	do	0	1	13 2
6	Gurubabila	do	0	0	25 7
7	Bogahaduwa	do	0	0	4 9
8	Kogahawita and Bogahaduwa	do	0	0	15 6
9	Kogahawita	do	0	0	4 7
10	Sunnamarikkanwela	do	0	0	23 5
11	Kalukarayalpeella	do	0	0	21 3
12	Kalukarayalpeella Thalakanatiya	do	0	0	4 2
13	Polgasadarakumbura	do	0	0	2 4
14	Do	do	0	0	4 3
15	Abdulcaderwela	do	0	0	7 8
16	Polgasudumulla	do	0	0	18 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of the Village Headman, Uluwitike, on October 29, 1956, at 9 a m, and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before, October 22, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim should be produced at this inquiry

A copy of P P A 1,626 is available for reference at the Office of the Village Headman of Uluwitike

The Kachcheri,
Galle, September 28, 1956

S S H SILVA,
Acquiring Officer, Galle District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Please quote reference to this number in all future correspondence

Reference No LA/B 46

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, to house a Ceylon Products Shop, Vegetable Packing Shed and a Hospital Supply Branch in Galle —

As decided by the Honourable Minister of Lands and Land Development by his declaration No J 54 A 161 of October 25, 1955, published in *Government Gazette* No 10,870 of December 16, 1955

Description of the land to be acquired

D R O's Division—Four Gravets V H's Division—Dangedera Village Ward No 3—Bazaar, Municipal limits of Galle
Plan No A 1,622

Lot No	Name of Land	Description	Extent		
			A	R	P
1	Premises bearing assessment Nos 2, 6, 8 and 10, Talbot Town, Cross Road No 1	Garden (no cultivation) contains a permanent tiled masonry building	0	0	16 93

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on November 8, 1956, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before November 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim should be produced at this inquiry
A copy of P P A 1,622 is available for reference at the Office of the Village Headman of Dangedera

The Kachcheri,
Galle, September 29, 1956

S S H SILVA,
Acquiring Officer, Galle District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1954, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 3588—J 55 E 442.

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for extension to Bt/Addalachenai South Government Tamil Boys' School —

Description of the land to be acquired

Plan No P plan A 1,256 Village—Addalachenai Division No 4 (part)

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Pathummahvalavu	Garden contains 5 coconut trees 30 years, 23 areca nut trees 15 years, 1 masonry well and a temporary cadjan mud house	N Pathummah of Division 4, Addalachenai	0	0	29
2	Pilavadiyalavu	Garden contains 16 coconut trees 30 years, 1 coconut plant 2 years, 1 jak tree 20 years, 2 jak trees 2 years, 12 arecanut trees 2-4 years, and 1 temporary cadjan mud house	I Pathummah of Division 4, Addalachenai	0	0	27 9
Total				0	1	16 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Addalachenai South Government Tamil Boys' School, on November 27, 1956, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 12, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of inquiry

The Kachcheri,
Batticaloa, September 27, 1956

L C ARULPRAGASAM,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LM 5558

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Plan No,—Sup No 5 to F V P 115 Village—Etnawala

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
392	Etana Estate	Rubber contains 48 rubber trees and a foot path	The Pine Hill Estates Co, Ltd, Agents Messrs Mackwoods, Ltd, Colombo	0	2	22 9
393	Do	Rubber contains 40 rubber trees	do	0	1	31

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kegalla Kachcheri, on November 26, 1956, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 19, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, September 26, 1956

D ALUWIHARE,
Government Agent

Land Redemption Notices

L D —B 49/50

LA 3476/J 54 L 272

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, September 6, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No A 1,177 Village—Himbutuwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
3	Kulamaramethu Kani Paduki	Coconut garden over 30 years, contains 6 coco not trees over 30 years, 1 coconut tree 8 years and a coconut plant 4 years	W A A Ropinu Lowe, Talwila, Marawila	0	0	10
4	Do	Coconut garden over 30 years contains 1 jak tree over 30 years, a house with mud walls and cadjan thatched roof and an earth well	do	0	3	30
Total				0	3	40

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Reference No LD 3425—J/LLD/638/53—LRO/APL 3433A

(This reference should be quoted in all letters in this connection)

I, L C Arulpragasam, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Batticaloa Kacheheri, on November 28, 1956, at 10 a.m., and
 - (b) notify to me in writing in duplicate on or before November 13, 1956, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Batticaloa, September 27, 1956

L C ARULPRAGASAM,
Assistant Government Agent,

SCHEDULE

Plan No —P Plan A 1,114 Village—Kalkudah

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kalkudapumi	Coconut garden 35-40 years, contains part of a water hole	Mrs Vallammai Sangarapillai, 68, Campbell Place, Colombo	17	2	4
2	Kalkudapumi, formerly known as Mukkutanpumi or Kalkudapumi	Coconut garden 35-40 years, contains part of a water hole and masonry well	do	4	0	39
3	Do	Coconut garden contains 11 coconut trees 35-40 years	do	0	0	17
Total				21	2	40

NOTICE

IT is hereby notified for general information that in view of the Public Holidays on Wednesday, October 17, 1956 and Thursday, October 18, 1956, all notices and advertisements for publication in the *Government Gazette* of October 19, 1956, should reach the Government Press by 12 30 p.m. on Saturday, October 13, 1956

Government Press,
Colombo, October 2, 1956

BERNARD de SILVA,
Government Printer

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ඡේ 56 ඇස් 241, ආර්/කිව් 134

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනැත්තෙක් කොට්ඨාශයේ උතුරු රත් මලානේ පිහිටි (පී පී 46,559) රත් මලාන වත්ත කුඹු ඉඩමෙන් අක්කර 2 ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල, දකුණට පාර (මහපාරේ සිට ගම්සහා පාරට)

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 ජූලි 12 වැනි දින
කොළඹ,

අංකය ඡේ 55 ඇස් 579, ආර්/කිව් 111

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිසාවේ කෝට්ටේ පලාත් ආණ්ඩුසභා සීමාව තුළ වැලිකඩ අංක 3 කොට්ඨාශයේ නාවල ගමේ පිහිටි අයෝධියාවත්ත නම් ඉඩමෙන් අක්කර 3 1/4 ක් පමණ විශාල නාවල පාරේ වරිපහම් අංක 192 දරණ කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට ඒ එව් ඇම් හුසේන් අයිතිකම් කියන නාවල පාරේ වරිපහම් අංක 202 සහ අංක 194 (දෙදි මෝල) දරණ මෙම ඉඩමේ කැබැල්ල, නැගෙනහිරට ඇම් මාවත් අයිතිකම් කියන පන්සල පවුමාවතේ වරිපහම් අංක 31 දරණ දෙල් ගහවත්ත නම් ඉඩම, දකුණට පන්සල පවුමාවත, බස්නාහිරට නාවල පාර

(2) කොළඹ දිසාවේ කෝට්ටේ පලාත් ආණ්ඩුසභා සීමාව තුළ වැලිකඩ අංක 3 කොට්ඨාශයේ නාවලගමේ පිහිටි නාවල පාරේ වරිපහම් අංක 261, 263, 265, 241, 259, 259/11 සිට 259/18 දරණ අයෝධියාවත්ත ගෙවත් වැලිසේන් කුඹුවෙල කුරුඳුවත්ත නම් ඉඩමෙන් අක්කර 6 ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට ආර් කේ ශාමුවෙල් පෙරේරා සහ තව අය අයිතිකම් කියන නාවල පාරේ වරිපහම් අංක 275 සහ 277 දරණ දෙල් ගහ වත්ත නම් ඉඩම සහ ආර් ජනාතිරත් සහ තව අය අයිතිකම් කියන 1 වෙනි පවුමාවතේ වරිපහම් අංක 42 දරණ මුල්ලේ කුඹුර, නැගෙනහිරට නාවල පාර, දකුණට සහ බස්නාහිරට 1 වෙනි පවුමාවත

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 ජූලි 30 වැනි දින
කොළඹ,

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරි පත්තුවේ පාදිලියතුඹුව යන ගමේ පිහිටි කැකුණගහදෙණිය නමැති ඉඩමෙන් අඩි 18x15 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට කුරත්ත පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය කිව් 227/ඡේ 56 ඇල් 169
1956 අගෝස්තු 30 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් මායිම්වලින් වටවූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ අක්කර 16 පත් තුළින් පහත කාඩ් ගමේ පිහිටි අගනාර්වේලි නමැති ප්‍රමාණයෙන් අක්කර දෙකක් පමණ ඇති ඉඩම —

උතුරට තිල්ලාඹදැර, නැගෙනහිරට එම් කනතපෙරුමාල් සහ තවත් පස දෙකක් අයිතිවැසිකම් කියන අගනාර්වේලි නමැති ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට අගනාර්වේලි, බස්නාහිරට රජයේ ඉඩම සහ මුදුගන් ජෛවපත් අයිතිවැසිකම් කියන ඉඩම, මුදුගන් පාවති අයිතිවැසිකම් කියන ඉඩම, පහත කාඩ් රජයේ දෙමුළු මිහු පාසැල් සීම, පුලුගාර් පොඩ්වැනි, කෝතමලායි මාර්ටින්තු සහ සිතිවිතානෙයි සන්තිරයක්කුඩි අයිතිවැසිකම් කියන ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ඡේ 56 ඊ 87
මඩකලපු දිසාපති කාර්යාලයේ අංකය එල් 3282
1956 අගෝස්තු 21 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අංකය අර්/කිව් 110

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කඩවත සහ මැද කෝරළයේ බලන්ගොඩ වසමේ බලන්ගොඩ නගරයේ කොමර් 2ක දරණ කඩුගොඩලේ සංඥාපනතකට සහ දකුණට ඇමි රාජ්‍යවල විසින් අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට බලන්ගොඩ-රත්නපුර ප්‍රසිඬ පාර

ලඟුරට සි ඇල් ඒ මරික්කාර් විසින් අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට සහ දකුණට ඇමි රාජ්‍යවල විසින් අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට බලන්ගොඩ-රත්නපුර ප්‍රසිඬ පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 ඒ ඇල් 312

1956 සැප්තැම්බර් 10 වැනි දින
කොළඹ

ඉඩම්

සඳහන් කළ යුතු අංකය ඡේ 54 ටී 458/ඇල් 2960

1955 මැයි 10 වන දින ගරු ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමා විසින් කරනලද 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වන කොටසේ ඇති ප්‍රකාශනයෙහි 11෦ වන ඡේදයෙහි ඇති "ගමේ" යන වචනයට පසු, සිත්ත කිත්තියාවේ ගම්මුදාදනි කොටසාගය යනුවෙන් කියවෙන ආකාරයට (1955 ජුනි 3 වන දින අංක 10,803 දරණ ආණ්ඩුවේ 'ගැසට්' පත්‍රයෙහි 3 වන කොටසේ 894 වන පිටුවේ එන පරිදි) "ගම්මුදාදනි කොටසාගයෙහි" යන වචන ඇතුළත් කරන්න

අංකය කිව් ඒ 275/ඡේ 56/සී 63

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ජ් ලැන් නො ඒ 4,022 ගම—එශෝබරුයන

කැබැල්ල 1

ඉඩමේ නම ලංසියවත්ත, එශෝබරුයන පාරේ පිහිටි වරිපණම් නො 286/4 දරණ ඉඩම, විස්තරය පොල් ඉඩම, අයිතිකම් කියන්නෝ ජී විල්බට් සිල්වා සහ ඔහුගේ භාග්‍යාව, බිබිලිවි ඡේ ද මැල දෙදෙනාම එශෝබරුයන, ප්‍රමාණය අ 0, රු 1, ප 307

කැබැල්ල 2

ඉඩමේ නම ලංසියවත්ත, එශෝබරුයන පාරේ පිහිටි වරිපණම් නො 288/2, 288/3, 288/4, සහ 288/6 දරණ ඉඩම, විස්තරය තාවකාලික ගෙවල් 4ක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා තැපිනිය ඇම රෙජි පිරිස්, පාලනය මහාභාරකාරතුමා, කොළඹ, ප්‍රමාණය අ 1, රු 2, ප 23

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 නොවැම්බර් 27 වැනි දින පෙරවරු 9.30ට කොළඹ කඩවේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 20 වැනි දිනට මත තෙත් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බලු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න
ආණ්ඩුවේ අතිරේක උප ඒ ජන ත නැත

1956 සැප්තැම්බර් 28 වැනි දින
කඩවේරිය, කොළඹ

E 3

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සැලැස්ම අ.ස. 3,969 පිහිටීම—පිටකෝටුවේ

කැබැල්ල 15

ඉඩමේ නම දකුණු බැද්දෙන පාරේ වරිපනම් අංක 18 කොටස දරණ කුරුඳුවත්ත සහ කැටකැලගහවත්ත, විස්තරය කුඹුර, සිව්ට සහ ලීං දෙකක් සහිත පොල් ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඇට් ඇල්ප් කොන්ස්ටන්ස් පෙරේරා, සී ඒ පී අමරසිංහ සහ ජී බිබිලිවි රුපිංහ, සියල්ලන්ම "ශෝල්බන් බෝන්" පොලිසිය පාර, මීරිහාන, ප්‍රමාණය අ 4, රු 1, ප 02

කැබැල්ල 16

ඉඩමේ නම දකුණු බැද්දෙන පාරේ වරිපනම් අංක 18 කොටස සහ 18/1 දරණ කුරුඳුවත්ත සහ කැටකැලගහවත්ත හෙවත් කැටකැල ගහවත්ත, විස්තරය උග්‍ර සහ පොල් අතු මෙහිලි තාප්ප ගෙයක් සහ අත්හල ලීදක් සහිත පොල් ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඇට් ඇල්ප් කොන්ස්ටන්ස් පෙරේරා, සී ඒ පී අමරසිංහ සහ ජී බිබිලිවි රුපිංහ, සියල්ලන්ම "ශෝල්බන් බෝන්" පොලිසිය පාර, මීරිහාන, ඇරුමුල් කරන්නවුන් එව් සේමවති කුරේ, 60, පළාත් ආණ්ඩු සහ ගෙවල්, තාගනමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ජී විල්ප්‍රබ් සිල්වා ජී පබ්ලිස් සිල්වා, ජී හෙලේනා සිල්වා, සියල්ලන්ම 149/18, කොලොන නාව පාර දෙමටගොඩ, ජී සිලවති සිල්වා, සී ඇම් රණසිංහ බාපේ දම්පේ මිගොඩ, ජී රුබන්, ජී කැරොලයින් දෙදෙනාම 114/15 වොල්ස් පවුමාවත, අලුත්මාවත, මෝදර, ඇන් ඒ සයිමන් පෙරේරා 69 මිනොටමුල්ල, වැල්ලම්පිටිය, ඇන් ඒ පොබ්නේනා, පෙරේරා, ඇන් ඒ කැරොලයින් පෙරේරා, දෙදෙනාම 67, මිනොට මුල්ල, වැල්ලම්පිටිය ලුසි බන්ඩාර, 1103, ජම්බුගස්මුල්ල පාර, නුගේගොඩ, ලුසියන් බන්ඩාර සහ සිටිල් බන්ඩාර දෙදෙනාම ජම්පටා විවිය, කොටහේන, පුන්සිස්කා බන්ඩාර, 63, පළාත් ආණ්ඩු සහ තිවාස රත්නාවලි පාර කොලොන්නාව, ඇට් ඇම් ඇඩ්වින් සිඤ්ඤා, ඇට් ඇම් සිසිලියාමි, දෙදෙනාම 11/21, අභයසිංහාරාමය පාර, මරදාන සහ බිබිලිවි රුමනායක, ප්‍රවාරක කායාසිංහ, ජේරාදෙතිය, ප්‍රමාණය අ 3, රු 1, ප 118

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 නොවැම්බර් 17 වැනි දින පෙරවරු 10.45ට කොළඹ කඩවේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 5 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි

සු ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒ ජන ත නැත

1956 සැප්තැම්බර් 29 වැනි දින
කඩවේරිය, කොළඹ

අංකය කිව් ඒ 212

1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජ් ලැන් නො ඒ 4,004 ගම—නබදව

කැබැල්ල 1

ඉඩමේ නම අඹගහවත්ත, විස්තරය පොල් ඉඩම, අයිතිකම් කියන්නෝ ලුමන් ඡේ පී මුබේස්කර මහමුදලිතුමා, බටදොලේ වලව්ව, වේගන්ගොඩ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 379

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 27 වැනි දින පෙරවරු 9 30ට කොළඹ කවච්චියේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන

1956 සැප්තැම්බර් 28 වැනි දින
කවච්චිය, කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල ජ්ලාන් නො එ 3,988 ගම—එබේරමුල්ල

කැබැල්ල 1

ඉඩමේ නම පරණකන්දවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන නා බිඳලිම් ඇස් ප්‍රනාන්දු මිගමු පාර, (4 වැනි සැතපුම් කනුව ඉදිරිපිට), පැලියගොඩ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 84

කැබැල්ල 2

ඉඩමේ නම පරණකන්දවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන නා එච් සී. ප්‍රනාන්දු, පරණකන්ද, එබේරමුල්ල, වත්තල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 89

එකතුව අ 0, රු 0, ප 173

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 13 වැනි දින පෙරවරු 9ට කඩවත මහර තානායමේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 6 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන

අංකය කිව් 208/ජේ 55 ඇස් 483

1956 සැප්තැම්බර් 29 වැනි දින
කවච්චිය, කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල ජ්ලාන් නො එ 3,968 ගම—හංවැල්ල ඉහළ

කැබැල්ල 1

ඉඩමේ නම පෙට්කිරිවත්ත නොහොත් මහසයවත්ත, විස්තරය අවුරුදු 45ක් වූ පොල්ගස් 3ක් සහ අවුරුදු 45ක් වූ රබර් ගස් 32ක් ඇති රබර් ඉසම, අයිතිකම් කියන නා එච් ඒ අසම් වඩාන පන්නා මහත්මිය, ලෙසබස් පාර, හැවලොක් ධනුම, ප්‍රමාණය අ 8, රු 1, ප 152

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 22 වැනි දින පෙරවරු 9 30ට හන්වැල්ල තානායමේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන

අංකය කිව් 171/ජේ 54 ඊ 192
1956 සැප්තැම්බර් 29 වැනි දින
කවච්චිය, කොළඹ

අංකය කිව් ඒ 176/ජේ 54 ඇල් ජ් 186

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල ජ්ලාන් අංක එ 4 016 ගම—බෝරුක්ගමුව

කැබැල්ල 1

ඉඩමේ නම කහටගහලන්ද, විස්තරය පොල ඉඩම, අයිතිකම් කියන නා බී ඇස් සුබසිංහ, බෝරුක්ගමුව, පල්ලෙවෙල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 10 78

කැබැල්ල 2

ඉඩමේ නම කහටගහලන්ද, විස්තරය ඉඩම, අයිතිකම් කියන නෝ ඩී ඊ සුබසිංහ, බී සී සුබසිංහ සහ කේ ඒ සාන් පි නෝන, බෝරුක්ගමුව, පල්ලෙවෙල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 22

කැබැල්ල 3

ඉඩමේ නම කහටගහලන්ද, විස්තරය ඉඩම, අයිතිකම් කියන නෝ ඩී ඊ සුබසිංහ, බී සී සුබසිංහ සහ කේ ඒ සාන් පි නෝන, බෝරුක්ගමුව, පල්ලෙවෙල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 27

කැබැල්ල 4

ඉඩමේ නම කහටගහලන්ද, විස්තරය පොල් ඉඩම, අයිතිකම් කියන නෝ එච් ඒ නිමලසේන සහ එච් ඒ පියදස, දෙදෙනාම බෝරුක්ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0 ප 4 42

කැබැල්ල 5

ඉඩමේ නම කහටගහලන්ද, විස්තරය පොල ඉඩම, අයිතිකම් කියන නෝ ඩී ඊ සුබසිංහ බී සී සුබසිංහ සහ කේ ඒ සාන් පි නෝන, බෝරුක්ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල 6

ඉඩමේ නම කහටගහලන්ද, විස්තරය පොල ඉඩම, අයිතිකම් කියන නෝ එච් ඒ නිමලසේන සහ එච් ඒ පියදස, දෙදෙනාම බෝරුක්ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 70

කැබැල්ල 7

ඉඩමේ නම කහටගහලන්ද, විස්තරය පොල් ඉඩම, අයිතිකම් කියන නෝ ඩී ඊ සුබසිංහ, බී සී සුබසිංහ සහ කේ ඒ සාන් පි නෝන, බෝරුක්ගමුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 50

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 21 වැනි දින පෙරවරු 9 30ට හම්පහ තානායමේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කවච්චිය, කොළඹ

අංකය ඇල් එච්/බී 3

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක්, එනම්, හේ ඇල්/මහ කලුපහන සිංහල මිශ්‍ර පාසාල සඳහා අවශ්‍ය පහන දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක 99 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 6 දරණ අතිරේක ඒලාන ගම—කළුතර දිස්ත්‍රික්කයේ මහකළුපහන

කැබැල්ල 384

ඉඩමේ නම, හිත් දම්පොල වත්ත සහ ගල් ලියැද්දේ ගොඩැල්ල, විස්තරය අවුරුදු 50ක් වයස ඇති පොල්, කොස්, පුවක් සහ රබර් ගස් ද අවුරුදු 3ක් වයස ඇති පොල් පාල සහ රබර් ගස් ද සිරි ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක් ද අඩංගු වත්ත, අයිතිකම් කියවන්නා කළුපහන වවුමේස්ත්‍රියේ අර්නෝල්ස්තම්, මහ කළුපහන, මහලොන්න, ප්‍රමාණය අ 3, රු 2, ප 316

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 28 වැනි දින පෙරවරු 10ට මහකලුපහන සිංහල මිශ්‍ර පාසාලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 20 වැනි දිනට මත්තෙන් එ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වත් දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලක් දැනුම් දිය යුතුයි

ඊ ඇම් සී වික්‍රමසිංහ, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 සැප්තැම්බර් 29 වැනි දින කවිචේරිය, කළුතර

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න ඇල් ඒ/බී 46

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක්, එනම්, ගාල්ලේ ලංකා සබ්දේශය නිස්පාදන වෙළඳ මධ්‍යස්ථානයක් ද එලවළ ඇසිරීමේ මධ්‍යස්ථානයක් සහ ආරෝග්‍ය ශාලාවලට බඩු සැපයීමේ ශාඛාවක් ද පිහිටුවීම සඳහා අවශ්‍ය පහන දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 ඔක්තෝබර් 25 වැනි දින නම්වර පිටි 54 එ 161 දරණ ප්‍රකාශන යෙන් තීරණය කර, 1955 දෙසැම්බර් 16 වැනි දින නම්වර 10,870 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්මේ අංකය එ 1 622 පිහිටීම—ගාල්ලේ කඩවත් සතර ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීන්ගේ කොට්ඨාශයේ දන්ගෙදර ගම් මූලාදානි කොට්ඨාශයේ කඩවිදිය ගම (හළු නගර සීමාව තුළ කොට්ඨාශ අංක 3)

කැබැල්ල 1

ඉඩමේ නම උල්බව් වවුමේ අංක 1 දරණ හරස් පාරේ වරිපණම් අංක 2, 6, 8 සහ 10 යන ස්ථාන, විස්තරය වගා නොකරන ලද ඉඩමේ උළු සෙවිලි කර බැම්මෙන් බිඳින ලද සිරි ගොඩනැගිල්ලක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 16 93

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 8 වැනි දින පෙරවරු 9 30ට ගාල්ලේ දිසාපති කාර්යාලයේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 නොවැම්බර් 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලක් මා වෙත ඉදිරිපත් කළ යුතුය.

අයිතිවාසිකම් සිරි කිරීමට අදාලවන බඳුණු ලියකියවිලි ආදිය විශාලය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුය

අංක ඒ 1,622 දරණ මූලික සැලැස්මේ පිටපත්ක් දන්ගෙදර ගම් මූලාදානි තැනගේ කාර්යාලයේ බැලීම සඳහා තැන්පත් කර ඇත

ඇස් ඇස් එච් සිල්වා, රජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන

1956 සැප්තැම්බර් 29 වැනි දින කවිචේරිය, ගාල්ල

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න ඇල් ඒ/බී 79

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක්, එනම්, බෝගහඳුව අමුණ තැනීම සඳහා අවශ්‍ය පහන දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 ඔක්තෝබර් 27 වැනි දින නො ජේ/ඒ ඇල්/ඇල් 347 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1955 දෙසැම්බර් 16 වැනි දින නො 10,870 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්මේ අංක ඒ 1,626 පිහිටීම—කඩවත් සතර ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කොට්ඨාශයේ උළුබිටිකො-මිපාවල ගම් මූලාදානි කොට්ඨාශයේ උළුබිටිකො සහ මිපාවල යන ගම්වල

කැබැල්ල 1

ඉඩමේ නම කොරපොල් ගහපිටිවනිය විස්තරය වත්තේ පොල් ගස් 2ක තිබේ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 83

කැබැල්ල 2

ඉඩමේ නම කොරපොල් ගහපිටිවනිය, විස්තරය වත්තේ පොල් ගස් 10ක් තිබේ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 103

කැබැල්ල 3

ඉඩමේ නම කොරපොල් ගහපිටිවනිය සහ බෝගහගොඩැල්ල, විස්තරය වත්තේ පොල් ගස් 3ක් ද රබර් ගසක් සහ කුඹුරක් ද ඇතුළත් ව තිබේ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 111

කැබැල්ල 4

ඉඩමේ නම බෝගහගොඩැල්ල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 54

කැබැල්ල 5

ඉඩමේ නම කොරපොල් ගහපිටිවනිය, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 1 ප 132

කැබැල්ල 6

ඉඩමේ නම ගුරුබැඳිල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 257

කැබැල්ල 7

ඉඩමේ නම බෝගහඳුව, විස්තරය කුඹුර, ප්‍රමාණය, අ 0, රු 0, ප 49

කැබැල්ල 8

ඉඩමේ නම කොක්ගහවිට සහ බෝගහඳුව, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 156

කැබැල්ල 9

ඉඩමේ නම කොක්ගහවිට, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 47

කැබලේ 10

ඉඩමේ නම සිත්තමරික කන්වෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 23 5

කැබලේ 11

ඉඩමේ නම කළුකරයල්පෙආල්ල විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 21 3

කැබලේ 12

ඉඩමේ නම කළුකරයල්පෙආල්ල, ඉහලකනවිය, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 4 2

කැබලේ 13

ඉඩමේ නම පොල්ගස්අද්දරකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 2 4

කැබලේ 14

ඉඩමේ නම පොල්ගස්අද්දරකුඹුර, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 4 3

කැබලේ 15

ඉඩමේ නම අඹදුල්කාදර්වෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7 8

කැබලේ 16

ඉඩමේ නම පොල්ගස්උඩුමුල්ල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රූ 0 ප 18 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 29 වැනි දින පෙරවරු 9ට උපුටවීමේ ගම්මුදාදානි නිවසේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් විසින් හෝ පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් මා වෙත ඉදිරිපත් කළ යුතුය

අයිතිවැසිකම් සඳහා කිරීමට අදාලවන මජ්ජු ලියකියවිලි ආදිය සිහාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අංක ඒ 1,626 දරණ මූලික සැලැස්මේ පිටපතක් උපවිවිකෝ ගම් මුදාදානි තැනපත් කායසාලයේ බැලීම සඳහා යැත් පත් කර ඇත

ඇස් ඇස් එව් සිල්වා,
රජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන

1956 සැප්තැම්බර් 28 වැනි දින
කම්වේරිය, ශාල්ල

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලියවිලිවලකම මෙම අංකය ආදහන් විය යුතුයි

අංකය එල් ඩී 3588—පේ 55 ඊ 442

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් එනම්, බිටි/අඹවලාවේනෙයි ආණ්ඩුවේ පිරිමි පාහැල දීර්ඝ කිරීම සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

පිඬුරුවේ අංකය පී පී ඒ 1,256 ගම—අංක 4 දරණ අඹවලාවේනෙයි ඉඩමෙන් කොටසක්

කැබලේ 1

ඉඩමේ නම පානිමාවලව්ව, විස්තරය වයස අවුරුදු 30කට පොල් ගස් 5කින්ද අවුරුදු 15ක් වයස ඇති පුවක් ගස් 23කින්ද කපරුරු කළ මුදකින සහ පොල් අතු සෙවිලි කළ තාවකාලික ගෙයකින් ද යුත් වත්ත, අයිතිකම් කියන්නා එන් පාතුම්මා, 4, අඹවලාවේනෙයි, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 29

කැබලේ 2

ඉඩමේ නම පිලවැහිවලව්ව, විස්තරය අවුරුදු 30ක් වයස ඇති පොල් ගස් 16කින්ද වයස අවුරුදු 2ක්වූ පොල් ගස් 1කින්ද අවුරුදු 20ක් වයස ඇති කොස් ගස් 1කින්ද වයස අවුරුදු 2ක්වූ කොස් ගස් 2කින්ද අවුරුදු 2 සිට 4 දක්වා වයස ඇති පුවක් ගස් 12කින් සහ පොල් අතු සෙවිලි කළ තාවකාලික ගෙයකින්ද යුත් වත්ත, අයිතිකම් කියන්නා අයි පාතුම්මා, 4, අඹවලාවේනෙයි, ප්‍රමාණය අ 0, රූ 0, ප 27 9

එකතුව අ 0, රූ 1, ප 16 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 නොවැම්බර් 27 වැනි දින පස්වරු 3ට දකුණු අඹවලාවේනෙයි රජයේ පිරිමි පාහැලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි අයිතිවැසිකම් සම්බන්ධවූ සෑම ලියවිලිවලකම මා විසින් විභාග කරන අවසාවේ පෙන්වා සිටිය යුතුයි

එල් ඩී අරුල් පිරිසාසම්
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 සැප්තැම්බර් 27 වැනි දින
කම්වේරිය මඩකලපුව

අංකය ඇල් ඇම් 5558

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක 115 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 5 දරණ අතිරේකය ගම—ඇත නාවල

කැබලේ 392

ඉඩමේ නම ඇතනාවත්ත, විස්තරය රබර් ගස් 48ක් තිබෙන බිම් කැබලේ, අයිතිකම් කියන්නා සීමාසහිත පයින් හිල එස්වේරිස් කොමපැනි, ඒජන්තවරු සීමාසහිත මැක්වුඩ්ස්, කොළඹ, ප්‍රමාණය අ 0 රූ 2, ප 27 9

කැබලේ 393

ඉඩමේ නම ඇතනාවත්ත, විස්තරය රබර් ගස් 40ක් තිබෙන බිම් කැබලේ අයිතිකම් කියන නා සීමාසහිත පයින් හිල එස්වේරිස් කොමපැනි, ඒජන්තවරු සීමාසහිත මැක්වුඩ්ස්, කොළඹ, ප්‍රමාණය අ 0 රූ 1, ප 31

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පෙරවරු 9 30ට කැගල්ලේ කම්වේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ඩී අච්චිසාදේ,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන.

1956 සැප්තැම්බර් 26 වැනි දින
කම්වේරිය, කැගල්ල

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුද්‍රාණය කිරීමේ පිළිබඳ නිවේදන

ඇල් සී—බී 49/50

අංකය ඇල එ 3476/පේ 54 ඇල් 272

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා හෝ රුමගත යුතු වූ), 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 සැප්තැම්බර් 6 වැනි දින කොළඹ

උපලේඛනය

මුල් ජලානේ නොමරය ඒ 1,177 ගම—හිමිබුටුවල

කැබැල්ල 3

ඉඩමේ නම කුලමරනෙඩි කානිපබුකි, විස්තරය අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල් ගස් 6 ක් ද අවුරුදු 8 ක් වයස ඇති පොල් ගසක් පහ අවුරුදු 4 ක් වයස ඇති පොල් පැලයක් ද අඩංගු ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තා බබ්ලිවි ඒ ඒ රෝපිත ලෝවි, ටල්විල, මාරුවිල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

කැබැල්ල 4

ඉඩමේ නම කුලමරනෙඩි කානිපබුකි, විස්තරය අවුරුදු 30 කට වඩා වයස ඇති කොස් ගසක් ද මැටි බිත්තියෙන් යුත් පොල් අතු සෙට්ටි කරන ලද ගෙයක් සහ පස් ලීදක් අඩංගු ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තා බබ්ලිවි ඒ ඒ රෝපිති ලෝවි ටල්විල මාරුවිල, ප්‍රමාණය අ 0, රු 3, ප 30

එකතුව අ 1, රු 0, ප 0

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

මහලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප එජන්ත යැන්පත් ඇල් සී අරුල පිරිගසම වන මා විසින් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටින්නේ

1956 ඔක්තෝබර් 2 වැනි දින රජයේ මුද්‍රණාලය, කොළඹ 8

බර්නාඩ් ද සිල්වා,
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති

1 මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තරව තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කර දීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

2 එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි

3 එසේ ලබාගත් වයන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සාමාජිකයන්—

(අ) 1956 නොවැම්බර් 28 වැනි දින මහකලපුව කවිවේරියේදී පෙරවරු 10 ට මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956 නොවැම්බර් 13 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම, පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

විභාග පවත්වන අවස්ථාවේදී අයිතිකම් සම්බන්ධ තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරියේදී පෙන්විය යුතුයි

නියම දිනට පෙර අයිතිකම් සම්බන්ධ ලියවිලි ලකින් දන්වා නොවිඳි කෙනෙක් මා ඉදිරියේදී විභාග කරන වේලාවට පෙනී සිටින්නට උවමනා නොකෙරේ අයිතිකම් සම්බන්ධ ලියවිලි ලකින් දන්වා නොවිඳි අයිතිගෙන කට වටනගසන් විභාග නොකරන බව මෙයින් දැන්වමි

ඇල් සී අරුල පිරිගසම,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැ

1956 සැප්තැම්බර් 27 වැනි දින කවිවේරිය, මහකලපුව

උපලේඛනය

මුලික ජලානේ අංකය ඒ 1,114, ගම—කල්කුඩා

කැබැල්ල 1

ඉඩමේ නම කල්කුඩාපුම්, විස්තරය අවුරුදු 35-40 ක් වයස ඇති පොල් වත්ත හා වතුර වලක කොටසක්, අයිතිකම් කියත්තා වල්ලිඅම්මෙයි සන්තරපිල්ලේ නෝනා මහත්මිය, 68, කැම්බල් ජලේස්, කොළඹ, ප්‍රමාණය අ 17, රු 2, ප 4

කැබැල්ල 2

ඉඩමේ නම කල්කුඩාපුම් හෙවත් පෙර ව්‍යවහාර ගැටියට මුක්කුටාන්පුම් හෙවත් කල්කුඩාපුම්, විස්තරය අවුරුදු 35-40 ක් වයස ඇති පොල් වත්ත, වතුර වලක කොටසක් සහ බැම්මෙන් බැඳුණු ලීදක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා වල්ලිඅම්මෙයි සන්තරපිල්ලේ නෝනා මහත්මිය, 68, කැම්බල් ජලේස්, කොළඹ, ප්‍රමාණය අ 4, රු 0, ප 39

කැබැල්ල 3

ඉඩමේ නම කල්කුඩාපුම් හෙවත් පෙර ව්‍යවහාර ගැටියට මුක්කුටාන්පුම් හෙවත් කල්කුඩාපුම්, විස්තරය අවුරුදු 35-40 ක් වයස ඇති පොල් ගස් 11 ක් තිබෙන වත්ත, අයිතිකම් කියත්තා වල්ලිඅම්මෙයි සන්තරපිල්ලේ නෝනා මහත්මිය, 68, කැම්බල් ජලේස්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 17

එකතුව අ 21, රු 3, ප 20

විශේෂ නිවේදනයයි

1956 ඔක්තෝබර් 17 වැනි බදාදා සහ 18 වැනි බ්‍රහස්පතින්දා ප්‍රසිද්ධ නිවාඩු දිනයන් වන හෙයින්, 1956 ඔක්තෝබර් 19 වැනි දින දරණ ආණ්ඩුවේ “ගැසට්” පත්‍රයේ පළ කිරීම සඳහා එවන සියළුම දන්වීම් සහ ප්‍රකාශන, 1956 ඔක්තෝබර් 13 වැනි සෙනසුරාදා පස්වරු 12.30 ට ප්‍රථම ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

1956 ඔක්තෝබර් 2 වැනි දින රජයේ මුද්‍රණාලය, කොළඹ 8

බර්නාඩ් ද සිල්වා,
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති

பகுதி III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமுட 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிபடி நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாஸல போசிவல த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம டிசம்பர் 12 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் }
ஏசனடுவின் இலக்கம் }
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி } J/56 S 241, R/Q 134
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்புக் காரியாதிக்காரி டிவிஷன், ரதமலாளை வடக்கில் இருக்கும் ரதமலாளை எலரேற (ரி பி 46559) எனனும் காணியி லிருந்து எடுக்கப்பட்ட சுமாரா 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, கிழக்கு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பக்கங்கள் தெற்கு ரோட்டி (பிரதான ரோட்டிலிருந்து கிராமச் சங்க ரோட்டி வரையும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமுட 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிபடி நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாஸல போசிவல த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம டிசம்பர் 30 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் }
ஏசனடுவின் இலக்கம் }
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி } J 55 S 579, R/Q 111
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், கோட்டே நகர் சங்க எல்லைக்குள், வட்டார இல 3 வெலிக்கடையில், நாவெலை எனனும் கிராமத்திலிருக்கும் அரேசியா எலரேற எனனும் காணியில் இருந்து எடுக்கப்பட்ட சுமாரா 3 1/2 ஏக்கர் விசாலமுள்ள நாவெலை ரோட்டின் வரிமதிப்பு இலக்கம் 192 ஐக்கொண்ட ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஏ எச எம் குசெயினுக்குச் சொந்தமான நாவெலை ரோட் டின் வரிமதிப்பு இலக்கம் 194 (நிநசவு ஆலை) ஐயும் 202 ஐயும் கொண்ட அதே காணியின் பகுதி

கிழக்கு எம் மாரீனுகுச் சொந்தமான ரெம்பின லேன் வரிமதிப்பு இலக்கம் 31 ஐயுடைய தெல்காலத்தை எனனும் காணி

தெற்கு ரெம்பின லேன்,
மேற்கு நாவெலை ரோட்

(2) கொழும்பு டிஸ்திரிக், கோட்டே நகர் சங்க எல்லைக்குள் வட்டார இல 3 வெலிக்கடையில், நாவெலை எனனும் கிராமத்தில் இருக்கும் அரேசியா எலரேற அல்லது வெலிக்கெனதுவை குறுணடுவத்தை எனனும் காணியில் இருந்து எடுக்கப்பட்ட சுமாரா 6 ஏக்கர் விசாலமுள்ள

நாவெலை ரோட்டின் வரிமதிப்பு இலக்கம் 261, 263, 265, 241, 259, 259/11 தொடக்கம் 259/18 வரையும் கொண்ட ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஆர் கே சாமுவேல் பெறேறுவக்கும் மற்றவாக்குக்கும் சொந்தமான நாவெலை ரோட்டின் வரிமதிப்பு இலக்கம் 275, 277 ஐக் கொண்ட தெல்காலத்தையும், ஆர் ஜானசிரனுக்கும் மற்றவாக்குக்கும் சொந்தமான 1 ம ஒழுங்கையின் வரிமதிப்பு இலக்கம் 42 ஐக்கொண்ட முல்லைக்குட்புறவும்

கிழக்கு நாவெலை ரோட்
தெற்கும் மேற்கும் 1 வது ஒழுங்கை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமுட 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமுட காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல போசிவல த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
கொழும்பு, காணி, அபிவிருத்தி மந்திரி

1956 ம டிசம்பர் 30 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் }
ஏசனடுவின் இலக்கம் }
காணி, காணி அபிவிருத்தி மந்திரி } QB 227/J 56 LG 169
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சியான கோறன் மேற்கு (அதிகாரிப்பத்துவ பாடி வியற்றுவே எனனும் கிராமத்திலிருக்கும் கெக்குணை டெலைய எனனும் காணியிலிருந்து சுமாரா 18 X 15 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப்பகுதி தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி, கிழக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி, மேற்கு வலாடிப்பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் / அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமுட 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தால திருத்தப்பட்ட பிரகாரமுட நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாஸல போசிவல த சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம டிசம்பர் 21 ந உ

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3282
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/B/87

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, அக்கரைப்பற்று, பனங்காட்டுக் கிராமத்திலிருக் கும், ஐயனா வெளி, என்று அழைக்கப்படும் காணியின் பகுதியான சுமாரா 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகளாவன —

வடக்கு திலலை ஆறு
கிழக்கு எம் கந்தப்பெருமாறும், வேறு 5 பேரும் உரிமை பேசும் ஐயனா வெளி என்று அழைக்கப்படும் காணியின் மிசப்ப பகுதி

தெற்கு ஐயனா குளம்

மேற்கு முடிக்குரிய பூமியும் முருகன் செம்பனும், முருகன் பார் வடியும் உரிமை பேசுக காணியும், பணங்காடு அரசினா தமிழ் கலவன் பாடசாலைக் காணியும் புளுகா தெய்வானை, கோணாமலை மாரிமுத்து, சீனி விகாணை சந்திரசுரடி உரிமை பேசுக காணியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படிமான பிரகடனம்

தேடுககாணும் காணி ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும் நில அபிவிருத்தி மந்திரி சாஸல போசிவத் தில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1956 ம டிசம்பர் 10 ந் உ

மாகாண அல்லது துஸ்திரிக ஏண்டுவின இலக்கம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 AT 312

காணியின் விபரம்

இரத்தினபுரி துஸ்திரிக, கடவத்த, மெட்டுகொண்டுகளில் பலாங்கொட வரகம், பலாங்கொட படடினத்தில வடாரம் 2, கட்டுகொடுலலவும், பிரதம் வீதி வரிப்பண இலக்கம் 206 ஆகிய கலவத்த எனப்படும் 3 ஏக்கர் விசாலமுள்ள தண்டின் எல்லைகள் —

வடக்கு இ எல் மரைககாருக்குச் சொந்தமான காணி கிழக்கு தெற்கும் எம் இராஜேந்திரத்திற்குச் சொந்தமான காணி மேற்கு பலாங்கொட இரத்தினபுரி பிரதம் வீதி

Q B 208/J 55S 433

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினப்படிமான அறிவித்தல்

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான தேடுககாணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல A 3,988—கிராமம் எந்தாரமுல்ல

துண்டு 1

காணியின் பெயர் பறணகந்தவத்த விபரம் ரோட்டு உரித்தானியின் பெயர், டபிளயு எல் பானுது, நீர்கொழும்பு ரோட்டு (4 ம கடடைக்கு எதிரே) பேலிய்கொடை, விசாலம் ஏ 0 டுர 0, ப 08 4

துண்டு 2

காணியின் பெயர் பறணகந்த வத்த விபரம் ரோட்டு, உரித்தானியின் பெயர் எ ச டி பானுது பறணகந்த எந்தாரமுல்ல, வத்தனை, விசாலம் ஏ 0, டுர 0, ப 08 9

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம டிசம்பர் நவம்பர் மாதம் 13 ந் தேதி காலை 9 மணிக் கு கடவத்த மஹா வாயி லீட்டில் எனமுன்பாக வெளியேறித்துமபடியும் அககாணியில் அவார்களுக்குள்ள உடநடைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ஈடுபற்றிய அவார்களின் கோரிக்கைகளின் விபரங் கையும், நட்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1956 ம டிசம்பர் நவம்பர் மாதம் 6 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

என் பி எம் செனிவிரத்தின, கூட்டு உதவி அரசாட்சி ஏசண்ட

கொழும்பு கச்சேரி, 1956 ம டிசம்பர் 29 ந் உ

இல R/Q 110

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினப்படிமான அறிவித்தல்

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான தேடுககாணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம

ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம் பட இல S 3,969 இருக்குமிடம் பிறறககோட்டே துண்டு 15

காணியின் பெயர் குறுண்டுவத்தையும் கெற்கெல்லகாவத்தையும் பெத்தகன தெற்கு ரோட்டின் வரிமதிப்பு இல 18 ன் பகுதி, விபரம் 2 மண கின்றுகையுடைய நெல்வயலும் ஓவிறறும் தென்னந் தோட்டமும், உரித்தானியின் பெயர் ஆர் எ வ் கொளலரணை பெற்றேர், வி எ பி அமரசிங்கி, ஜி டபிளயு ரூபசிங்கி, எல்லோரும் ‘கோல்டன் டோன்’, பொலில் ஸேசன ரோட்டு, மிற்றானு விசாலம் ஏ 4, டுர 1, ப 0 2

துண்டு 16

காணியின் பெயர் குறுண்டுவத்தையும் கெற்ககாலகாவத்தையும் அல்லது கெற்ககாலகாவத்தையும், பெத்தகன தெற்கு ரோட்டின் வரி மதிப்பு இல 18/1 ம இல 18 ன் பகுதியும் விபரம் மணலை கட்டப்பட்ட ஓட்டாலும் ஓவியாலும் வேயப்பட்ட லீட்டையும் பாவிடில் இல்லாத மண்ணிறறையுடைய கொண்ட தென்னந் தோட்டம் உரித்தானியின் பெயர் ஆர் எ வ் கொளலரணை பெற்றேர் வி எ பி அமரசிங்கி ஜி டபிளயு ரூபசிங்கி, எல்லோரும் ‘கோல்டன் டோன் பொலில் ஸேசன ரோட்டு, மிற்றானு பின்வருபவர்களால் மறுக்கபு பட்டது எச் சேமவதி கூறே இல 60, யு வரி இல்லிடம் நாகமுலலை ரோட்டு, வெள்ளம்பிட்டி, ஜி விஸ்பிறு சிலவா, ஜி பள்ளி சிலவா, ஜி கெலன்ன சிலவா எல்லோரும் இல 149/18, கொலன்னாவு ரோட்டு, தெட்டக்கொடை ஜி சீலவதி சிலவா C/o டி எம் நளசிங்கி, தம்பே, மைக்கொட் ஜி ரூபன், வி கரேலின், இருவரும் இல 114/15, உவாலை லை, அனத்தமாவத்த, மோதரை என ஏ சைமன் பெற்றேர், 69, மீதோட்டமுலை, வெள்ளம்பிட்டி என ஏ பொடிநோனா பெற்றேர், என ஏ கரேலின் பெற்றேர் இருவரும் 67, மீதோட்டமுலை, வெள்ளம்பிட்டி லூசி பண்டாரா, 1103, யம்புலுமுலை ரோட்டு, நுக்கொடை, லூசியன் பண்டாரா, சிறில் பண்டாரா இருவரும் 126, ஜம்புட்டாத்தெரு, கொட்டாச்சேனை, பிறுண்கலகா பண்டாரா, 63, யு வரி இல்லிடம், இரத்தினவள்ளி ரோட்டு, கொலன்னாவு, ஆர் எம் எடவின் சிலூசா, ஆர் எம் சிலிஹாமி, இருவரும் 11/21, அப்பெருமைய ரோட்டு, மருத்தான டபிளயு முருநாயக்கி, விளம்பரக கந்தோ, பேராத்தெனிய விசாலம் ஏ 3, டுர 1 ப 11 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகார முலமாக 1956 ம டிசம்பர் நவம்பர் மாதம் 17 ந் தேதி காலை 10 45 மணிக் கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளியேறித்துமபடியும் அக காணியில் அவார்களுக்குள்ள உடநடைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ஈடுபற்றிய அவார்களின் கோரிக்கைகளின் விபரங்கையும், நட்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1956 ம டிசம்பர் நவம்பர் மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

யு ஏ குண்டன, துஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்ட

கொழும்பு கச்சேரி, 1956 டிசம்பர் 29 ந் உ

கி யு ஏ 176/இல 54/எல் ஜி 184

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினப்படிமான அறிவித்தல்

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான தேடுககாணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினப்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல ஏ 4,016 கிராமம்—பொறுக்கமுல்வ

துண்டு 1

காணியின் பெயர் கஹட்டகஹலணை விபரம் தென்னந் தோட்டம் உரித்தானியின் பெயர் உ எல் சபசிஹு பொறுக்கமுல்வ, பள்ளவெல் விசாலம் ஏ 0, டுர 0, ப 10 78

துண்டு 2

காணியின் பெயர் கஹட்டகஹலணை விபரம் தோட்டம் உரித்தானியின் பெயர் உ எ சபசிஹு டி சி சபசிஹு, கே ஏ சானி நோனா, பொறுக்கமுல்வ விசாலம் ஏ 0, 0 ப 8 22

துணடு 3

காணியின பெயர் கறுட்டகறுலண்ட விபரம் தோட்டம் உரித்தாணி யின பெயர் டி. ஈ சபசிஹு, டி. சி சபசிஹு, கே. ஏ சானசி நோன, பொறுக்கமுல விசாலம் ஏ 0, று 0 ப 0 27

துணடு 4

காணியின பெயர் கறுட்டகறுலண்ட, விபரம் தெனனந தோட்டம், உரித்தாணிபெயர் எச். ஏ. நிமலசேன, எச். ஏ. பியதாச, பொறுக்க முல விசாலம் ஏ 0, று 0, ப 4 42

துணடு 5

காணியின பெயர் கறுட்டகறுலண்ட, விபரம் தோட்டம் உரித்தாணி யின பெயர் டி. ஈ சபசிஹு, டி. சி சபசிஹு, கே. ஏ சானசிநோன, பொறுக்கமுல விசாலம் ஏ 0, று 0, ப 5 0

துணடு 6

காணியின பெயர் கறுட்டகறுலண்ட, விபரம் தெனனந தோட்டம் உரித்தாணிபெயர் எச். ஏ. நிமலசேன, எச். ஏ. பியதாச, பொறுக்க முல விசாலம் ஏ 0, று 0, ப 3 70

துணடு 7

காணியின பெயர் கறுட்டகறுலண்ட, விபரம் தெனனந தோட்டம் உரித்தாணிபெயர் டி. ஈ சபசிஹு, டி. சி சபசிஹு, கே. ஏ சானசி நோன, பொறுக்கமுல விசாலம் ஏ 0, று 0, ப 2 50

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆணடு நவம்பர் மாதம் 21 ந தேதி காலை 9 30 மணிக்கு கம்பஹா வாடி வீட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அலாக ளுக்குள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும் நஷ்ட ஈடுத தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆணடு நவம்பர் மாதம் 14 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

நி ப ம செனிவிரத்தின, டிலதிறிக கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு

கொழுமடிக்க கச்சேரி, 1956 ம ஆடு செப்டம்பர் 22 ந உ.

QB 171/J 54 B 192

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்க கின்றேன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல A 3,968 கிராமம்—ஹனவல இஹல

துணடு 1

காணியின பெயர் பெற்றிசிறியவத்த அல்லது மஹாயாவத்த, விபரம் 45 வருஷம் செனற 32 ரப்பா மரங்கள, 45 வருஷம் செனற 3 தெனனைகன உள்ள ரப்பா தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எச். ஏ. அபயவாதன, லேயடல ரேட்டு, ஹவலக டபுண, விசாலம் ஏ 0, று 1, ப 15 2

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆடு நவம்பர் மாதம் 22 ந தேதி காலை 9 30 மணிக்கு ஹனவல வாடி வீட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்குள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆடு நவம்பர் மாதம் 15 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என பி எம் செனிவிரத்தின, டிலதிறிக கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு

கொழுமடிக்க கச்சேரி, 1956 ம ஆடு செப்டம்பர் 29 ந உ.

QA 212

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்க கின்றேன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல A 4,004 கிராமம்—நமடபுலா

துணடு 1

காணியின பெயர் அமக்காவத்தை விபரம் தெனனநதோட்டம், உரிமையாளர் பெயர் சோ ஜெ பி ஓபய்சேகர மகா முதலியார் பட்ட போல வளவு, வெயங்கொட, விசாலம் ஏ 0 று 0 ப 37 9

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆடு காத்தினை மாதம் 27 ந தேதி காலை 9 30 மணிக்கு கொழுமடிக்க கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்குள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆடு காத்தினை மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என பி எம் செனிவிரத்தின, டிலதிறிக கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு

கொழுமடிக்க கச்சேரி, 1956 ம ஆடு புரட்டாதிபி 28 ந உ.

சியு எ 275/ஜெ 56/பி 63

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல எ 4,023 கிராமம்—கொட-உயன

துணடு 1

காணியின பெயர் லானசியாவத்தை, வீட்டு இல 286/4, ஈகொட-உயன ரேட்டு விபரம் தெனனந தோட்டம் உரிமையாளர் பெயர் ஜி வில்பேட சிலவா, அவருடைய மனைவி, டபிளயு ஜெ டி. மெல இருவரும் ஈகொட-உயன, விசாலம் ஏ 0, று 1, ப 30 7

துணடு 2

காணியின பெயர் லானசியாவத்தை வளவு, இல 288/2, 288/3, 288/4, 288/6, ஈகொட-உயன விபரம் தெனனந தோட்டம், தறகாலிக 4 மனைவிகளுடன உரிமையாளர் எம் ரெஜி பிரீஸ் (காலம் செனறவா) பகிரங்க நம்பிக்கையாளர் மேற்பாலை, விசாலம் ஏ 1, று 2, ப 23 0

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆடு காத்தினை மாதம் 27 ந தேதி காலை 9 30 மணிக்கு கொழுமடிக்க கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்குள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆடு காத்தினை மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

நி ப ம செனிவிரத்தின, டிலதிறிக கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு

கொழுமடிக்க கச்சேரி, 1956 ம ஆடு செப்டம்பர் 28 ந உ.

இல LH/B 3 துண்டு 5

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன் (KL மஹா கருப்பஹான சிங்கன் கலவனபாட சாலககாக)

எடுத்தற்கொள்ளவருகும் காணியின் விபரம் —

பூரண கிராமப் பட்டம் இல 99 க்கான உட்பட்ட இல 6 கருத்தற்ற மாவட்டத்திலுள்ள மஹா கருப்பஹான எனலும் கிராமம்

துண்டு 384

காணியின் பெயர் கிந்தம் பொலாவததையும் கலையட்டம் கொடொலலை, விபரம் தோட்டம் 50 வயதான ரப்பா மரங்களையும் கமுக்கு, பலா, தென்னை மரங்களையும், 3 வயதான தென்னை, ரப்பா மரங்களையும், ஒரு நிரந்தரகட்டிடத்தையும் ஒரு தற்காலிக கட்டிடத்தையும் கொண்டுள்ளது உரித்தானியின் பெயர் கருப்பஹான வந்து மெலதிரிகே ஆரணலிலஹாமி, மஹாகருப்பஹான மீகறா தென்னை விசாலம் ஏ 3, ஸ்ர 2, ப 31 6

மேற்குறித்த காணிக் கு உரித்தப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ந் திகதி காலே 10 மணிக் கு கருப்பஹான சிங்கன் கலவன பாடசாலையில் எனமுன்பாக வெளிபட்டேதும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எ எம் டி விக்ரமலிங்கன், டில்லிதிக உதவி அரசாட்சி எசனே

கருத்தற்ற கச்சேரி,

1956 ம் ஆண்டு செப்டம்பர் மீ 29 ந் வ

இதுசம்பந்தமாக கடிதமவரவோர் இக்குறிப்பிலக்கத்தைக் காட்டவும் LA/O 79

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவருகும் காணியின் விபரம் போகஹுவ தண்ணீர் தடுக்கும் இயந்திரம் கட்டும பொருட்டு

1955 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ந் திகதி 10,870 ம் இலக்க அரசாங்க "கெசெற்" நில பிரசிக்கப்பட்ட 1955 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ந் திகதி JAL/L 347 ம் இலக்கப் பிரகடனத்தில் கௌரவ காணி, காணி அபிவிருத்த மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி —

வாங்கும் காணியின் விபரம் —காரியாதிகாரின் பகுதி நாலுடவத்தை கிராமத்தலைவா பகுதி உலுவிக் கே மீபாவல், கிராமங்கள் உலுவிக் கே மீபாவல் பட்டம் P P A 1,626

துண்டு 1

காணியின் பெயர் கொற்பொல கஹுபிட்டனிய, விபரம் 2 தென்னை மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 08 3

துண்டு 2

காணியின் பெயர் கொற்பொலகஹு பிட்டனிய, விபரம் 10 தென்னை மரங்கள் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 10 3

துண்டு 3

காணியின் பெயர் கொற்பொலகஹு பிட்டனிய, போகஹுகொடல் விபரம் 2 தென்னை மரங்கள், 1 ரப்பா மரம், நெல் வயலும் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0 ஸ்ர 2 ப 11.1

துண்டு 4

காணியின் பெயர் போகஹுகொடல், விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 05 4

காணியின் பெயர் கொற்பொலகஹு பிட்டனிய விபரம் நெல்வயல் விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 11 2

துண்டு 6

காணியின் பெயர் குறுப்பாபில, விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0 ஸ்ர 0, ப 35 7

துண்டு 7

காணியின் பெயர் போகஹுவ விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 04 9

துண்டு 8

காணியின் பெயர் கொக்கஹுபேகஹுவ, விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 15 6

துண்டு 9

காணியின் பெயர் கொக்கஹுவிட, விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 04 7

துண்டு 10

காணியின் பெயர் சின்னமரிகனவெல், விபரம் நெல்வயல் விசாலம் ஏ 0, ஸ்ர 0 ப 23 5

துண்டு 11

காணியின் பெயர் கஹுவலப்பெல் விபரம், நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 21 3

துண்டு 12

காணியின் பெயர் கஹுவலப்பெல், இஹலகனடிய, விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0 ப 04 2

துண்டு 13

காணியின் பெயர் பொலகஹுலட்டறும்புற, விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 02 4

துண்டு 14

காணியின் பெயர் பொலகஹுலட்டறும்புற, விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 04 3

துண்டு 15

காணியின் பெயர் அடுகடறவல், விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 07 8

துண்டு 16

காணியின் பெயர் பொலகஹுமுல்ல, விபரம் நெல்வயல், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 18 9

மேற்குறித்த காணிக் கு உரித்தப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ந் தேதி காலே 9 மணிக் கு உலுவிக் கே கிராம தலைவா கந்தோரில் எனமுன்பாக வெளிபட்டேதும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்துகளோ உன்னிடம் இருக்குமின விசாரணையன்று எனமுன்வந்து காட்ட வேண்டும் பட் நொ A 1,626 உலுவிக் கே கிராமத் தலைவா கந்தோரில் பாககலாம்

எஸ் எஸ் எச் சிலவா, காணி எடுக்கும் உததியோகத்தா

காலி கச்சேரி

1956 ம் ஆண்டு செப்டம்பர் மீ 28 ந் வ

இது சம்பந்தமாக கடிதம் வரவோர் இக்குறிப்பிலக்கத்தைக் காட்டவும் LA/B 46

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் இலங்கை விளை பொருள் துறாளுக்கும் ஆலோசனைக் குழுக்கு வேண்டிய சாமான்களும் வைக்கும் மிடம்

1955 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ந்த திகதி 10,870 ம் இலக்க அடிப்படையில் 'கெசெற' நில பிரச்சினையுடைய 1955 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ந்த திகதி J 54 A 161 ம் இலக்க பிரகடனத்தில் கொள்கையில், நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி

விபரம் —

கிராமத்திலுள்ள பகுதி தற்காலிக காரியாதிகாரியின் பகுதி நாலுகடவதை படம் A 1,622, கிராமம்—வட்டாரம் 3, பசாரா காலி நகரசபை எல்லை

துண்டு 1

கானியின் பெயர் பெட்டியின் குறுக்குப் பாதையில் ரேட் 1 வீட்டு இல 2, 6, 8, 10 விபரம் ஒட்டால் வேயந்த ஒரு நிரந்தர சிமிந்திக் கூட்டம் கொண்டு ஒரு விளைவுமில்லாத ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, ஹ 0 ப 16 93

மேற்குறித்த கானியை உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுதவில்லை அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ந்த திகதி காலி 9 30 மணிகு காலிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ந்த திகதிக்கு முன்னர் மேலே சொல்லப்பட்ட பிரகாரம் தாமத அல்லது முறைப்படி எழுதவில்லை அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக உறுதிக்கோ எழுத்து களோ உன்னிடமிருக்குமின் விசாரணையன்று என்முன் வந்து காட்ட வேண்டும்

எஸ் எஸ் எச் சிலவர் கானி எடுக்கும் உத்தியோகத்தார்

காலிக் கச்சேரி,

1956 ம் ஆண்டு செப்டம்பர் 29 ந்த உ.

குறிப்பு இலக்கம் LD 3588—J/55/442—(இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்கும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

அட்டர்னிசேனை தெற்கு அரசினா தமிழ் ஆன் பாடசாலை விசாலிப்பது எனும் ஒரு பரிசுத்த வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் —

படம் A 1,256 ம் ஆரம்பப்படும் கிராமம்—அட்டர்னிசேனை 4 வ குறிச்சி (பகுதி)

துண்டு 1

கானியின் பெயர் பாததமமா வளவு விபரம் 30 வருஷ 5 தெனையும், 15 வருஷ 23 கமும், 1 தற் சினும், 1 தற்காலிகக் கூரை மண் வீடுமுள்ள ஒரு தோட்டம் உரித்தானியின் பெயர் என பாததமமா 4 வ குறிச்சி அட்டர்னிசேனை விசாலம் ஏ 0 ஹ 0, ப 28 0

துண்டு 2

கானியின் பெயர் பிலாவடி வளவு 30 வருஷ 16 தெனையும், 2 வருஷ 1 தெனையும் 20 வருஷ 1 பலாவும் 2 வருஷ 2 பலாவும் 2-4 வருஷ 12 கமும், 1 தற்காலிகக் கூரை மண் வீடுமுள்ள ஒரு தோட்டம் உரித்தானியின் பெயர் என பாததமமா 4 வ குறிச்சி, அட்டர்னிசேனை விசாலம் ஏ 0 ஹ 0, ப 27 9 மொத்தம் ஏ 0 ஹ 1, ப 16 9

மேற்குறித்த கானியை உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுதவில்லை அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ந்த திகதி பிற்பகல் 3 மணிகு அட்டர்னிசேனை தெற்கு அரசினா தமிழ் ஆன் பாடசாலை யில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக் குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும்,

1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ந்த திகதிக்கு முன்னர் எழுதவில்லை அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ந்த திகதிக்கு முன்னர் எழுதவில்லை அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக

உரிமைகளை அததாட்சிபடுத்தும் பத்திரங்களெல்லாம் விசாரணையன்று என்முன்பாகக் கொண்டுவிட வேண்டும்

இள ச அருள்பிரகாசம்

புல்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்டு

மடக்களப்புக் கச்சேரி,

1956 ம் ஆண்டு செப்டம்பர் 27 ந்த உ.

இலக்கம் 5558

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்கும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்கும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் —

பட இலக்கம் கடைசிக் கிராமப்படம் 115 க்கு உள்ள துண்டு இல 5 கிராமம்—எறாவல

துண்டு 392

கானியின் பெயர் எறாவல தோட்டம் விபரம் 48 நபர் மரங்களையும் காலடிப்பாதையுமுடைய நபர் உரித்தானியின் பெயர் பயின் ஹில் எஸ்டேட் கொம்பனி லிமிட்டெட், எஜென்ஸ் மெசோஸ் மக்லூட் லிமிட்டெட், கொழும்பு விசாலம் ஏ 0, ஹ 2, ப 22 9

துண்டு 393

கானியின் பெயர் எறாவல தோட்டம் விபரம் 40 நபர் மரங்களையும் காலடிப்பாதையுமுடைய நபர் உரித்தானியின் பெயர் பயின் ஹில் எஸ்டேட் கொம்பனி லிமிட்டெட், எஜென்ஸ் மெசோஸ் மக்லூட் லிமிட்டெட், கொழும்பு விசாலம் ஏ 0, ஹ 1, ப 31 0

மேற்குறித்த கானியை உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுதவில்லை அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ந்த திகதி காலி 9 30 மணிகு கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ந்த திகதிக்கு முன்னர் எழுதவில்லை அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

இ அலுவலர்

புல்திரிக் அரசாட்சி ஏசுண்டு

கோண்டிக் கச்சேரி,

1956 ம் ஆண்டு செப்டம்பர் 26 ந்த உ.

திருத்தம்

இலக்கம் ஜே 5 க் ரி 458/எல் ஏ 2960

கொள்வீ கானி அபிவிருத்தி அமைச்சர் அவர்களின் 1955 ம் ஆண்டு வைகாசி மாதம் 10 ந்த திகதியிட 1955 ம் ஆண்டு ஆனி மாதம் 3 ந்த திகதியின் 10,803 ம் இலக்க இலங்கை அரசாட்சி 'கெசெற' பத்திரிகையில் மூன்றாம் பாகத்தின் 913 ம் பக்கத்தில் பிரச்சினையுடைய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானிகொள்கும் சட்டம் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) கானி கொள்கும் சட்டத்தின்படி திருத்தப்பட்ட பிரகடன அறிவித்தலில் 11 வது வரியின் இடத்தில் 'கிராமத்தைச்சேர்ந்த' என்ற சொற்களுக்குப் பதிலாக 'கிராம விதானப் பகுதியைச் சேர்ந்த' என்ற வசனங்களைச் சேர்க்கப்பட வேண்டும்

கானி மீட்டற் சட்டம்

LA 3476/J 54 L 272

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்கும் சட்டத்தின் 5 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் கானி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று கானிக் கொம்பனி தீர்மானித்திருப்பதால்

காணி காணி அபிவிருத்தி மந்திரி சாலல போசிலவ த சிலவா ஆசிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 82, ம பிரிவுடன் சேர்த்து வாசகம்) குறித்தக் காணி ஒரு பிரிவுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 82 எடுக்கக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கிறேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
கொழும்பு
1956 ம ஐஸ் செப்டம்பர் 6 ந ல
அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 1,177 கிராமம்—ஹிம்புடலவல்

துண்டு 3
காணியின் பெயர் குலமீரத்தெடி காணி, படுகி விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 6 தென்னகனம், 8 வயதுள்ள ஒரு தெனையும், 4 வயதுள்ள ஒரு தென்னகனமும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்னகனம் தோப்பு உரித்தாளியின் பெயர் டபிளபு ஏ ஏ ரோயினுலோவ, தலவில், மாறலில் விசாலம் ஏ 0, று 0, ப 10

துண்டு 4
காணியின் பெயர் குலமீரத்தெடி காணி, படுகி விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு பலாமரமும், ஒலையால் வேயந்த கனிமண சவாகனமுள்ள ஒரு வீடும் ஒரு நிலக் கிணறும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்னகனம் தோப்பு உரித்தாளியின் பெயர் டபிளபு ஏ ஏ ரோயினுலோவ, தலவில் மாறலில் விசாலம் ஏ 0, று 3, ப 30 மொத்தம் ஏ 1, று 0, ப 0

குறிப்பு இலக்கம்—LD 3425—J/LLD/638/53—LRO/APL/3433A (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுள்ள அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணிமீட்ட சட்டத்தின் பொருட்டு இதன்கருள் அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணியைப்பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும் (1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் சட்டத்தால் திருத்தப்பட்டபடி)

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரின்மூலமாக 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 28 ந திகதி காலை 10 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் என்முனை வந்து தெரியப்பட்டும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 13 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், மட்டக்களப்பு டிஸ்த்ரிக்டு உதவி என்ஜினர் ஹா ச அருள் பிரகாசம் ஆசிய நான மேற் சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன் (1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் சட்டத்தால் திருத்தப்பட்டபடி)

ஹா ச அருள் பிரகாசம்,
உதவி என்ஜினர்
மட்டக்களப்பு டிஸ்த்ரிக்டு
1956 ம ஐஸ் செப்டம்பர் 27 ந ல
அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 1,114 கிராமம்—கல்குடா

துண்டு 1
காணியின் பெயர் கல்குடாபூமி விபரம் 35-40 வருஷ தென்னகனம் தோட்டம், தண்ணீர் கிடங்கின் பகுதியுள்ளது உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி வள்ளியம்மை சங்கராபிள்ளை, 68, கம்பெல் பிள்ளை, கொழும்பு விசாலம் ஏ 17, று 2, ப 4

துண்டு 2
காணியின் பெயர் கல்குடாபூமி, முன்னை நாலில் முகசுட்டன் பூமி அல்லது கல்குடாபூமி விபரம் 35-40 வருஷ தென்னகனம் தோட்டம் தண்ணீர் கிடங்கின் பகுதியும் கட்டப்பட்ட கிணறுமுள்ளது உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி வள்ளியம்மை சங்கராபிள்ளை, 68, கம்பெல் பிள்ளை, கொழும்பு விசாலம் ஏ 4, று 0, ப 39

துண்டு 3
காணியின் பெயர் கல்குடாபூமி முன்னை நாலில் முகசுட்டன் பூமி அல்லது கல்குடாபூமி விபரம் 35-40 வருஷ 11 தென்னகனம் தென்னகனம் தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி வள்ளியம்மை சங்கராபிள்ளை 68 கம்பெல் பிள்ளை, கொழும்பு விசாலம் ஏ 0, று 0 ப 17 மொத்தம் ஏ 21, று 3, ப 20

விளம்பரம்

1956 ம ஆண்டு ஐப்பசி (ஒகறேர்பா) மாதம் 17 ந திகதி புதன்கிழமையும், 18 ந திகதி வியாழக் கிழமையும் அரசாங்க விடுமுறை நாட்களாகவிருப்பதை முன்னிட்டு, 1956 ம ஆண்டு ஐப்பசி (ஒகறேர்பா) மாதம் 19 ந திகதி வெளியிடப்படவிருக்கும் அரசாங்க வாததமானப் பத்திரிகையிற் பிரசுரிக்கப்பட வேண்டிய கல் விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும் 1956 ம ஆண்டு ஐப்பசி (ஒகறேர்பா) மாதம் 13 ந திகதி சனிக்கிழமை பிற்பகல் 12 30 மணி வரையில் அரசாங்க அச்சுத்திற்கு வந்துசேரவேண்டுமென்ப பொது சனங்களுக்கு இதனால் தெரிவிக்கப்படுகின்றது

அரசாங்க அச்சகம், கொழும்பு, போஸ்டு த சிலவா,
1956 ம ஐஸ் ஐப்பசி (ஒகறேர்பா) மாதம் 2 ந திகதி அரசாங்க அச்சுத்த தலைவா